



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களையின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேறும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை  
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

*Reprint from "Kalaimagal."*

## பாலைப் பழம்

மகாமகோபாத்தியாப டாக்டர் உ. வே. சாமிநாதையர்

மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தராம் பிள்ளையவர்களிடம் நான் பாடக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் அப்புவர் பெருமான் அவவப்போது இயற்றிவந்த நூல்களின் அமைப்பையும் அவற்றில் அநாயாசமாக அவர் சுற்பணைகளை இயைக்கும் ஆற்றல்யும் அறிந்து மசிழ்ந்து வருவேன். நினைத்த மாத்திரத்தில் நினைத்த சுருத்துக்களைச் சுவைபட அமைக்கும் அவருடைய கவித்துவ சக்தியைப்பற்றித் தனியே இங்கே எழுதுவது மிகை.

வெள்ளம் புரணடு செல்லும்போது ஒரு பேராறு அங்கங்கே உள்ள பொருள்களையும் அடித்துத் தனக்குள் அடக்கிக்கொண்டு ஓடுவதுபோல அப்புவர்பிரான் அவவப்போது கேட்கும் செய்தி களையும் அதுபவிக்கும் அதுபவங்களையும் காட்சிகளையும் அவருடைய கவிதையிலே அமைத்துவிடுவார். இதனை நான் பல சிகிஷ்சிகளால் உணர்ந்திருக்கிறேன்.

1873-ஆம் வருடம் திருப்பெருந்துறைப் புராணத்தை அவர் இயற்றி அரங்கீகர்ந்தார். அந்தால் இயற்றப்பட்டுவந்த காலத் திறம் அாக்கேற்றிய காலத்திலும் நான் அவர்களுடன் இருந்து வந்தேன். பட்டங்ச்சரத்தில் அப்புராணத்தின் முற்பகுதிகள் இயற்றப்பட்டன. அவனுரிமீருந்த ஆறு முகத்தார் பிள்ளை யென் அம் செலவர் பிள்ளையவர்களை ஆதரித்து வந்தார்.

பிள்ளையவர்கள் செய்யுள் இயற்றவதற்குத் தனி இடம் காலம், தனிமை இவை வேண்டுவதில்லை. எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் எத்தனை போகள் இருந்தாலும் அவருடைய

கவிதை வெள்ளம் பெருக்கிக்கொண்டே இருக்கும். கோயிலில் சிற்பவேலை செய்யும் சிற்மியும் சித்திரகாரனுங் கூடச் சில சமயங்களில் தங்கள் வித்தகத் தொழிலை மறைவில் இயற்றுவார்கள். அப்புலவர்பிரானே தம் கவிதைச் சிற்பத்தைக் காலம் இடம் என்னும் வரையறையின்றியே அணாத்துவாந்தார்.

திருப்பெருந்துறை; பூராணக்சௌப்பட்டானிற் சில ஆஹு முகத்தாபின்லோயின் வீட்டில் இருந்த காலத்தில் சௌப்பாப்பட்டன. ஆஹுமுகத்தாபின்லோக்கு போலைப் பகுப்பாறை என்றும் உணரில் ஒரு சவுகண்டி இருக்காது. ஏக்கீர்க் கிலூராபாக்கானிற்போப் நாங்கள் தங்குவதுண்டு. மாலைக்காலத்தில் குளிர்ந்த காற்று வீக்கம்போது பின்லோயவர்கள் செய்யுட்களை இடைவிடாமல் கொல்லிக் கொண்டே வருவார். நான் ஏட்டில் எழுதிவருவேன். ஏன்றும் அவள் திருமலை ராபன் ஆற்றங்கரையின் வடபால் ஓர் ஆராசாராம் இருந்தது. அதன் கீழே மேடையென்று உண்டு. அந்த மேடையில் இருந்து பலசெய்யுட்களை அக்கவிஞர் சொல்லியிருக்கிறார். சில சமயங்கள் பட்டங்கரக் கோயிலிலும் திருச்சத்திமுற்றக் கோயிலிலும் கோபுரவாயிலின் இடைகழித்தின்ஜெகளிலே இருந்த போது பல செய்யுட்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.

இருநாள் பிற்பகலில் பட்டங்கரம் ஸ்தேனுபுரேசர் கோயிலில், முதற் பிராகாரத்தில் இரண்டாவது கோபுரவாயிலில் உட்கார்க்கிறுந்தோம். மெல்லெனக் காற்று வீசியது. மனம் மிகத் தெளிவாக இருந்தது. குளிர்ந்த நிழலில் ஜனக்கூட்டமில்லாத இடத்தில் இருந்த அப்போது பின்லோயவர்கள் திருப்பெருந்துறைப் புராணத்தில் சில பகுதிகளை இயற்றத் தொடங்கினார். நான் ஏட்டை எடுத்துவைத்துக்கொண்டேன்.

திருநாட்டுப்படலத்தில் பாலைநிலத்தின் வருணனை வரும் இடம். குளிர்ந்த இடத்தில் குளிர்ச்சியாக உள்ள நேரத்தில் வெம்மையான பாலைநிலவருணனை பாடப்பெற்றது. கடவுளின் சிருஷ்டியாகிய பாலைநிலம் வெம்மையாகத்தான் இருக்கிறது. ஆனால் கவிஞரது சிருஷ்டியாகிய பாலைநிலம் நமக்குக் குளிர்ச்சியாகவும் இனிமை தருவதாகவும் உள்ளது. கடவுள் படைப் பாகிய பாலையை நாம் நினைக்கவும் அஞ்சவோம்; அதிலே செல்லுதற்கு மாண்ப நடுங்கும்; கவிஞர் படைக்கும் பாலையிலோ நாம் பல பூங்கள் கொண்டு சென்று இனிமை காண்போம். கம்பராமாயணத்தில் ‘ஷாத்தியீ’ வேம் உள்ளமும்’ என்று பாலைவனத்தைக் கங்பர வூராயிரும்பூர்; அவ்வருணனையைப் படிக்கும் நமக்கு உள்ளின் உள்ளும். ஸ்தேனுபுரே அடைகின்றது.

இள்ளையவர்கள் பாலை வருணனையைத் தொடங்கினர்; அது ‘மின்னப்பினுஞ் சுடும் விறல்’ உடையதென்று ஆரம்பித்தார். பாலை நிலத்தை அவர் தம் உள்ளத்திலே சிருஷ்டித்துக் கொண்டார்.

“அங்கங்கே ஈந்தின் இலையிலூல் பேய்ந்தீ சிறுசிறு குடிசை கள் காணப்படும். அவற்றில் மறந்திருப்பது மறவர்களும் வாழ் வார்கள். மறவர்கள் அர்க்கங்களையுப்பிடப்பட்டு உடல்வளியை மிகுதி யாகப் பெறுவார்கள். அவர்கள் பாலைநிலத்திலே வாழுங்காதும் குறிஞ்சி, மாங்கூ, மருதார், வெற்பதல் என்ற மற்ற நிலங்களில் உள்ள பொருள்களும் அவர்களிடம் இருக்கும். பாலைநிலவழியே செல்லு பவர்களைக் கொள்ளையிட்டு அவர்கள் சம்பாதித்தனவே அவை. அங்கே கிறிடப் கற்களை உண்டு வாழும் தா துண்ம்புருக்கள் மிக உயர்த்திலே பறக்கும். அவற்றைக் கண்டு மறவர் களிப்பர். அவர்கள் வழிப்பறி செய்யும் கொடுமையான இயல்பினரானும் சில சுபாங்களிலே உபகாரம் செய்வதும் உண்டு. அங்கே விளையும் கர்ச்சுராப்பழத்தையும் நெல்லிக்காயையும் வருவோருக்கு அளிப்பர். பாதிரி மரங்கள் பல அங்கிலத்தில் வளரும்.”

இத்தகைய சுருந்தாக்களை அமைத்துச் செய்யுட்களை இயற்றி வந்தார் கவித்தகளைவர். நான் இதையிடையே சில விடயங்களைக் கேட்பேன். அவர் விவக்காராக விடைக்குறவார். அவருடைய கவிதை மேலும் பெரும்பாலும் உண்டு:

“பாலை நிலத்தில் பேய்ப்பாரங்கள் தழைத்து வளர்ந்தன. அதை வெற்றியுடைய காழ்க்கும் பாலைநிலங்கள் தமிழ்வரை அனினைதாடுவின்றி பாலைநிலங்களைத் தூபாந்திருந்தன. அன்றியும் முன்பு வருஞாபால்யம் நிறுவிட்டுமருந்தாரில் தம் பழத்தைக் கண்டு சிவலிங்கந்தினியின் விளையாய்ப் பெற்று மகிழ்ந்ததை உணர்ந்து தம் கிளைகளிற் பல கவியாய்ந்த தாங்கின்.”

இவ்வாறு கவியர் கற்பனையை அமைத்தார். பிறகு அகப் பொருட் சொல்லுகின் வந்தன: “தம் தலையியரைப் பிரிந்து அவ்வழியே சில தலையாக்குக் கெல்வார்கள். பெண்பருந்து வெயிலால் வெப்பமுற்றுத் தன்புதுவைதை அறிந்து வருந்திய ஆண்பருந்து அதன் மீட்டு நூல் கிறகை விரித்து நிழல் செய்வதைக் கண்டு, அவ்வாண்பருந்து பெண்ணின்பால் வைத்த அன்பின் மிகுதியை நினைந்து விடாது, ‘நாம் கம் காதலீயரைத் துறந்து வந்தோமே! இப்பற்றவாக்குள்ள அன்பு நமக்கு இலதாயிற்றே!’ என்று நான் முற்று, மேலும் செல்வதை அத்தலைவர்கள் ஒழிவார்கள். சில மகளிர் தம் சுற்றத்தினரை நீத்துவிட்டுத் தம் காதலருடன் அந்நிலத்தின் வழியே செல்வார்கள். அவர்கள் பாலை நில வெம்

#### 4. பாலைப் பழம்

மையால் துன்புறவார்கள். அப்போது அங்கே வளர்ந்துள்ள கோங்கிலவமரங்கள் வெடித்த காய்களினின்றும் பஞ்சை உதிர்த்து அவர்களுடையுமெல்லடியின வருத்தத்தை கீக்கும். சுற்றும் பல வெம்மை நினைந்த பொருள்கள் உள்ள பாலையில் அக்கோங்கிலவ நிற்றல் அரசுக்கோ நிரங்பினாமும் இலங்கையில் விழிவணன் இருந்ததை ஒத்துக்கூடும்.

இங்கனம் பாலைநிலத்திலுள்ள வேம்பு, கோங்கு என்னும் மரங்களைப்பற்றிய செய்திகள் வெளிவிட்ட பின்னர் அக்கவிஞர் அந்திலத்துக்குப் பெயரளித்த பாலை மரத்தைப்பற்றி எண்ண லாலூர்.

“பாலைமரத்தை நீர் பார்த்திருக்கிறீரா?” என்று ஆசிரியர் என்னைக் கேட்டார்.

“ஆம், பார்த்திருக்கிறேன்; அதன் பழத்தைக்கூடச் சிறு பிராயத்தில் உண்டிருக்கிறேன்” என்றேன்.

“பழம் ருசியாக இருக்குமா?” என்று அவர் கேட்டார்.

“தித்திப்பாக இருக்கும். அதில் ஒரு வகையான பசை உண்டு. அதனால், பழத்தைத் தின்றுவிட உதடு ஓட்டிக்கொள்ளும்” என்றேன் நான்..

பிள்ளையவர்களுடைய முகம் மலர்ந்தது. அவர் என்னிடம் கேட்ட விஷயத்தைச் ‘சட்ச்சட’ உபயோகித்துக்கொள்ள என்னினார். நான் இளம்பிராயத்தில் வீதியிலே விலைக்கு விற்ற பாலைப் பழத்தை நெல்லைக் கொடுத்து வாங்கி உண்டதுண்டு. அப்பொழுது பெற்ற அதுபவத்தையே நான் சொன்னேன். என்னுமலமாக அறிந்த அந்தச் செய்தியை அவர் தம் கவிதையிலே பொருத்தி விட்டார்:

“நம்முடைய பெயரை இந்த ஸிலம் அடைந்ததென்ற மகிழ்ச்சி யால் அந்திலத்தில் பாலை மரங்கள் மிகுதியாக வளர்ந்து பழுத்தன. அங்கே சென்று அம்மாரத்தின் பழத்தை உண்டால் இனிமை மிகுதி யினால் அது வாயினின்றும் வெளிப்படாது. உண்டோருடைய இதழ்கள் அதனை வெளிவிடாமல் பொருந்திக்கொள்ளும்” என்ற கருத்தையமைத்து,

“ஓங்கு நம்பெயர் இங்கிலம் உற்றதென் றறந்து

வீங்கு பாலைகள் ஆவயிற் பழுப்பன மேன்மேல்

ஆங்கு மேலியக் கனியுனின் வெளிப்படா ததரம்

நீங்கு ரூமலோட் டத்தொடும் பொருந்துதல் நிசமே”

[உறந்து - மிகுதியாகி; அதரம் - கீழுதடு; ஓட்டம் - மேலுதடு.]

என்ற செய்யுள் அவர் வாக்கிலிருந்து ஏழுந்தது. அதைக் கேட்ட நூட்டும் எனக்கு மிகக் மகிழ்ச்சி உண்டாயிற்று. நான் பாலைப்பழத்தை

உண்டாலத்தில் சிறிதளவே இனிமை உண்டாயிருக்கும். இந்தப் பாட்டைக் கேட்டபோதோ அளவற்ற இனிமையை அனுபவித் தேன. ஒருவகையான பெருமிதங்கூட என உள்ளத்திலீருந்தது; 'நாம் சொன்ன விஷயமும் இப்புலவர் பிரான்து அங்கொரத் தைப் பெற்று இலக்கியத்தில் இடம்பெற்றது' என்ற திருப்தி தோன்றியது; அந்தப் பாலையில் வருணாண் முழுவதையும் நானே பாடியிருந்தால் எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ அவ்வளவு சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று.

திருப்பெருந்துறைப் புராணத்திலே இவ்வாறு ஒட்டிக் கொண்ட பாலைப் பழம் எனக்கு என் இளம்பிராயத்தையும் பிள்ளையவர்களோடு பழகிய காலத்தையும் ஒருங்கே நினைப்புட்டி நிற்கின்றது.



Tamil Heritage Foundation  
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials  
e-Book series  
an international NGO initiative to digitize old Tamil books  
and palm leaf manuscripts  
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய  
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை  
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு  
சர்வதேச தன்னாரவு முயற்சி.

மேஜும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்தினர்  
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை